

## FIRST INFORMATION REPORT

முதல் தகவல் அறிக்கை  
(Under Section 154 Cr.P.C.)  
(கு.ந.வி.தொ.பிரிவு 154 இன் கீழ்)

TAMIL NADU POLICE  
INTEGRATED INVESTIGATION FORM-I

8075212

C

1. District : Salem PS: V & AC Year: 2020 FIR No.: 14/AC/8680  
மாவட்டம் காவல்நிலையம் ஆண்டு மு.த.அ. எண் நாள் 08.12.2020
2. (i) Act சட்டம்: The Prevention of Corruption Sections பிரிவுகள்: 13 (2) & w 13(1)(b)  
(ii) Act சட்டம்: Act, 1988 as amended by the Sections பிரிவுகள்:  
(iii) Act சட்டம்: Prevention of Corruption (Amended) Sections பிரிவுகள்:  
Act 2018  
(iv) Other Acts & Sections பிற சட்டங்களும், பிரிவுகளும் :
3. (a) Occurrence of Offence Day : Date from : Date to : 31.12.2018  
குற்ற நிகழ்வு நாள் நாள் முதல் 1.4.2018 நாள் வரை  
Time Period : Time from : Time to :  
நேர அளவு நேரம் முதல் நேரம் வரை  
(b) Information Received at PS. Date : Time : 13.00hrs.  
காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்த நாள் 23.11.2020 நேரம்  
(c) General Diary Reference : Entry No(s) Time : 15.00hrs.  
பொது நாட்குறிப்பில் பதிவு விவரம் எண் 08.12.2020 நேரம்
4. Type of Information : Written/ Oral :  
தகவலின் வகை : எழுத்து மூலம் / வாய் மொழியாக Suo-motu.
5. Place of Occurrence (a) Direction and Distance from PS:  
குற்ற நிகழ்விடம் (அ) காவல்நிலையத்திலிருந்து எவ்வளவு தூரமும், எத்திசையும்  
Beat Number : (b) Address : Erade, Krishnagiri, Hasur, Kangayam,  
முறைக் காவல் எண் முகவரி Thakkanaikkampalayam, Salem  
(c) In case outside limit of this Police Station, then the Name of P.S : District :  
இக்காவல் நிலைய எல்லைக்கப்பால் நடந்து இருக்குமாயின், அந்நிலையில் அந்த கா.நி.பெயர் மாவட்டம்
6. Complainant / Informant (a) Name : P. Thangamani (b) Father's/ Husband's Name : K. Ponnusamy  
குற்றமுறையிட்டாளர் / தகவல் தந்தவர் பெயர் தந்தை / கணவர் பெயர் (Late)  
(c) Date / Year of Birth : (d) Nationality : (e) Passport No. :  
நாள் / பிறந்த ஆண்டு நாட்டினம் Indian வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்  
Date of Issue : Place of Issue :  
வழங்கப்பட்ட நாள் வழங்கப்பட்ட இடம்  
(f) Occupation : (g) Address : Vigilance and Anti Corruption,  
தொழில் Inspector of Police, முகவரி Near Armed Reserve, Kumarasamy Pathy,  
Salem - 7.
7. Details of Known/Suspected/Unknown accused with full particulars. (Attach separate sheet if necessary)  
தெரிந்த / ஐயப்பாட்டிற்குரிய / தெரியாத குற்றஞ்சாட்டப்பட்டவரின் முழுமையான விவரங்கள்  
(தேவையெனில் தனித்தாள் இணைக்கவும்)  
Tr. K. Balamuruga Prabakar, Sub Registrar Grade-I,  
Sub Registrar Office, Palladam, Tiruppur District.
8. Reasons for delay in reporting by the complainant / Informant:  
குற்றமுறையிட்டாளரால் / தகவல் கொடுப்பவரால் முறையிட்டதில் தகவல் கொடுப்பதில் தாமதம்  
Due to Preliminary Enquiry conducted.

9. Particulars of properties stolen / involved (Attach separate sheet if necessary)  
களவாடப்பட்ட / களவிற்குள்ளான சொத்துக்களின் விவரம் (தேவையெனில் தனித் தாளில் இணைக்கவும்)

10. Total value of properties stolen / involved :  
களவாடப்பட்ட / களவிற்குள்ளான சொத்துக்களின் மொத்த மதிப்பு

11. Inquest Report / Un-natural death Case No. if any:  
பிண விசாரணை அறிக்கை / இயற்கைக்கு மாறான இறப்பு எண் ஏதேனும் இருந்தால்

12. FIR Contents (Attach separate sheet, if required) :  
முதல் தகவல் அறிக்கையின் சுருக்கம். (தேவையெனில் தனித்தாளில் இணைக்கவும்)

Separate sheet herewith enclosed.

13. Action taken : Since the above report reveals commission of offence(s) u/s as mentioned at item No.2 registered the case and took up the investigation / directed ..... Rank ..... to take up the investigation / Refused Investigation / transferred to PS.....on point of jurisdiction.

எடுக்கப்பட்ட நடவடிக்கை : மேலே குற்ற முறையிட்டில் உள்ளவை பிரிவு 2ல் கூறப்பட்ட சட்ட பிரிவுப்படியான குற்றமாக வழக்கு பதிவு செய்து புலனாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது / பணிக்கப்படுதல் ..... பதவி ..... நிலை பணியாளரின் புலனாய்வுக்கு எடுத்துக்கொள்ள பணிக்கப்பட்டது / மறுக்கப்பட்டு எல்லையைக் கருதி புலனாய்வுக்கு ..... காவல் நிலையத்திற்கு மாற்றப்படுகிறது.

FIR read over to the Complainant / Informant, admitted to be correctly recorded and a copy given to the Complainant / Informant free of cost.

மூ.த.அ. குற்றமுறையிட்டாளருக்கு / தகவல் தந்தவருக்கு படித்துக்காட்டி, அது சரியாக எழுதப்பட்டு இருப்பதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதன் படி நகல் ஒன்று இலவசமாக கொடுக்கப்பட்டது.

*Sua motu*

14. Signature / Thumb Impression of the Complainant / Informant  
குற்றமுறையிட்டாளர் / தகவல் கொடுப்பவரின் ஒப்பம் / பெருவிரல் இரேகைப் பதிவு

*P. Thangamani*  
Signature of the Officer in Charge, Police Station  
காவல் நிலைய பொறுப்பு அலுவலரின் ஒப்பம்

15. Date & Time of despatch to the court:  
நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்ட நாளும், நேரமும்

*08.12.2020*  
*16.00hrs.*

Name: பெயர் ..... *P. Thangamani*  
Rank: நிலை ..... *Inspector of Police,*  
*Vigilance and Anti Corruption,*  
*Salem.*

**ATTACHMENT TO COLUMN NO.12 OF THE FIRST INFORMATION REPORT  
IN VIGILANCE AND ANTI-CORRUPTION, SALEM DETACHMENT  
CRIME NO.14/AC/2020**

The information of accumulation of assets disproportionately by the accused Tr.K.Balamuruga Prabahar in his name and in the name of his parents during the check period 01.04.2012 to 31.12.2018 was gathered during the collection of information against the accused.

The following information was gathered during the collection of information against the accused. The accused Tr.K.Balamuruga Prabahar was appointed as a Sub Registrar Grade-II on 29.10.2001 in the O/o the District Registrar, Erode and worked there till the year 2002; further he worked as Joint Sub Registrar-II Krishnagiri during the year 2003 to 2006, Sub Registrar, Hosur during the year 2006 to 2008 and he was placed under suspension from 29.09.2008 to 17.04.2009, further he worked as Sub Registrar (Chit and Society) Erode during the year 2009 to 2010, Joint Sub Registrar II Erode during the year 2010 to 2013, Sub Registrar Kangeyam during the year 2013 to 2015 and Sub Registrar Thokkanayakkanpalayam during the year 2015 to 2017. Further he was promoted as Sub Registrar Grade-I and worked in Thokkanayakkanpalayam and Joint Sub Registrar, O/o the District Registrar, Salem to till 22.10.2020. The accused Tr.K.Balamuruga Prabahar is now working as Sub Registrar Grade-I in the Sub Registrar office Palladam, Tiruppur District from 23.10.2020 to till date. He is a public servant as defined u/s 2 (c) of the Prevention of Corruption Act, 1988 during the period of commission of offence.

It is gathered that the accused Tr.K.Balamuruga Prabahar, intentionally enriches himself illicitly in his name and in the name of his family members (parents), during the period of his public service in various places. Most of the acquisitive activities of the accused and his family members falls between 01.04.2012 to 31.12.2018 and hence it was chosen as tentative check period

and during that period the accused and his dependents / parents were found in possession of assets as detailed below:.

I)	Assets found in the name of accused and in the name of his wife in form of house sites and agricultural lands etc. at the commencement of the check period (i.e.) on 01.04.2012.	Rs.10,33,230-00
II)	Assets found in the name of the accused and his family members in form of house sites, agricultural lands, Apartments and cottages and etc. at the end of the check period (i.e.) on 31.12.2018	Rs.3,10,81,838-00
III)	Income of the accused and his family members from known sources in form of monthly salary, pay and allowances, amount received from the sale of house sites etc. during the check period between 01.04.2012 to 31.12.2018	Rs.45,00,250-00
IV)	Expenditure incurred by the accused and his family members during the check period between 01.04.2012 to 31.12.2018	Rs.10,41,200-00
V)	Value of Assets acquired by the accused and his family members during the check period between 01.04.2012 to 31.12.2018	Rs.3,00,48,608-00
VI)	Likely Savings of the accused and his family members during th check period between 01.04.2012 to 31.12.2018.	Rs.34,59,050-00
VII)	Disproportionate Assets acquired by the accused during the check period between 01.04.2012 to 31.12.2018	Rs.2,65,89,558-00


The available information makes out a prima facie case against the accused Tr.K.Balamuruga Prabahar, that he was in possession of pecuniary resources and properties in the name of his family members (parents) to the tune of Rs.2,65,89,558/- which comes @ 590.84% (or) 591% during the check

period, which is disproportionate to the known sources of income and thereby, the accused had committed the offence of criminal misconduct by intentionally enriching himself illicitly during the period of his duty

Therefore, today 08.12.2020 at 15.00hrs, I registered a case in Salem V&AC Cr. No.14/AC/2020 against the accused Tr.K.Balamuruga Prabahar for commission of the offence u/s 13 (2) r/w 13 (1) (b) of the Prevention of Corruption Act, 1988 as amended by the Prevention of Corruption (Amended) Act, 2018.



The original FIR is submitted to the Hon'ble Special Judge, Special Court for Trial of Cases under Prevention of Corruption Act, Salem District and a copy of the FIR is submitted to the Superintendent of Police, Vigilance & Anti-Corruption, Western Range, Chennai for issuing order u/s 17 of the Prevention of Corruption Act, 1988 to investigate the case and authorization u/s 18 of the said Act to inspect bankers books in relation to the accounts of accused and his family members.

  
(P. THANGAMANI)  
Inspector of Police,  
Vigilance and Anti-Corruption,  
Salem.

